



நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

பாதுகாப்பான மக்கள், பாதுகாப்பான இடங்கள்

நாம் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்காத்தான் சாலைகள் உள்ளன. வேலைக்குச் செல்ல ஓட்டிச் சென்றாலும், விடுமுறையைக் கழிக்க ஓட்டிச் சென்றாலும் அல்லது கடைகளுக்கு ஓட்டிச் சென்றாலும், நமது சாலைகள் நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சாலையைப் பயன்படுத்துபவர் என்ற வகையில் சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டி, சாலையைப் பயன்படுத்துவோர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் செயல்படும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

மோசமான ஓட்டுநர் நடைமுறைகள், தாமதங்கள், அல்லது பொதுவான போக்குவரத்து ஆகியவை விரக்தியை உருவாக்கக்கூடும். அது நீங்கள் அல்லது மற்றவர்கள் உங்கள் இலக்கை அடைவதற்கு முயற்சிக்கும்போது, மூர்க்கத்தனமான நடத்தைக்கு வழிவகுக்கக்கூடும். இது விபத்துக்களுக்கு வழிவகுக்கும், மூர்க்கத்தனமான அல்லது துரத்தும் காரோட்டத்துக்கு (மிரட்டுகின்ற வகையில் கார் ஓட்டுதல்) முன்னெடுக்கும் அல்லது சாலையைப் பயன்படுத்துபவர்களால் வன்முறை மோதலுக்கும் வழி வகுக்கும்.

சாலைகளில் ஏற்படுகின்ற மோதல்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் **நாம் அனைவரும்** பின்பற்றக்கூடிய சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சாலையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- **எப்போதும்** நீங்கள் எங்கே செல்ல வேண்டியிருந்தாலும் திட்டமிட்டு, கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவும்.
- உங்கள் வாகனத்தை ஒழுங்காகப் பராமரிப்பதையும் மற்றும் உங்கள் பயணத்துக்குத் தேவையான எரிபொருள் இருப்பதையும் **உறுதி செய்து கொள்ளவும்**.
- நீங்கள் அளவுக்கதிகமாகக் களைப்பாக இருக்கும்போது **ஒருபோதும்** வாகனத்தை ஓட்ட வேண்டாம். பயணத்துக்கு முன்னும், பயணத்தின் போதும் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளவும். [நீங்கள் சோர்ந்திருக்கும்போது உங்களுையே நம்பியிருக்க வேண்டாம்](#).

சாலையில் மற்றவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- வாகனத்தை ஓட்டும்போது **ஒருபோதும்** கவனத்தைத் திசைதிருப்ப வேண்டாம். நீங்கள் காரில் பயணிக்கும் போது உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம். [அதைக் கையில் வைத்திருக்கவே வேண்டாம்](#).
- **எப்போதும்** விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், பொறுமையாக இருக்க முயற்சி செய்து, வேக வரம்புக்குள்ளே, பாதுகாப்பாகக் காரை ஓட்டவும்.
- மற்றவர்களிடம் மூர்க்கத்தனமான நடத்தையில் ஈடுபடவோ அல்லது அதை ஊக்குவிக்கவோ **வேண்டாம்**.

சாலையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- **எப்போதும்** மற்ற வாகன ஓட்டிகளுடன் முரண்பாடு ஏற்படும் சமயத்தில், உங்கள் காருக்குள்ளே இருக்கவும். பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
- உங்கள் வாகன ஒலிப்பானை **ஒருபோதும்** அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். அது உடனடி எச்சரிக்கை எழுப்பும் கருவியாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலமிடுவதற்கான மாற்றுப் பொருளில்லை.
- **எப்போதும்** அபாயகரமாகக் கார் ஓட்டுவதைப் பற்றி அல்லது மூர்க்கத்தனமான வாகன ஓட்டிகளைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கவும்.

மேலதிகப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆலோசனைக்குத் தயவுசெய்து <http://roadsafety.transport.nsw.gov.au> என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

அல்லது முகப்புத்தகத்தில் Traffic and Highway Patrol Command-ஐ பின்பற்றவும் <https://www.facebook.com/TrafficServicesNSWPF>

மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு www.police.nsw.gov.au என்ற எங்களது இணையதளத்துக்குச் செல்லவும்.



Justice

சாலையில் நடக்கும் வன்முறையிலிருந்து பாதுகாப்பு



Triple Zero (000)
நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



Police Assistance Line (131 444)
நெருக்கடியில்லாத நேரங்களில்.



Crime Stoppers (1800 333 000)
குற்றம் பற்றிய தகவல்களை வழங்க, இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.